

## RTI-01

தகவலுக்கான கோரிக்கையை மேற்கொள்வதற்கு இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்தல் ஒரு கட்டுரப்பான தேவைப்பாடு அல்ல என்பதையும் கோரப்பட தகவல்களை அடையாமல் காணப்படுவது அவசியமான தகவல்களுடன் ஏதேனும் எழுத்திலான கடிதம், மின்னஞ்சல் அல்லது வாய்மொழி மூலமான கோரிக்கை போதுமானது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

### **தகவல்களைப் பெறுவதற்கான வினாக்கள் மற்றும்**

**தகவல் அலுவலர்.**

01. கோரிக்கையாளின் பெயர் \_\_\_\_\_
02. முகவரி \_\_\_\_\_
03. தொலைபேசி இல. (ஏதேனும் இருப்பின்) \_\_\_\_\_
04. மின்னஞ்சல் முகவரி (ஏதேனும் இருப்பின்) \_\_\_\_\_
05. கோரப்படும் தகவல்கள் பற்றிய விபரங்கள் (போதிய தீடு ம் கணப்பாரவிடல் கேஸு தாளில் இணைக்கப்பட்டு குறித்த பகிர்ந்த அதிகாரசபை) \_\_\_\_\_
06. கோரப்படும் தகவல்கள் \_\_\_\_\_
07. \_\_\_\_\_ தகவல் கோரப்படும் குறித்த காலாப்பகுதி (பொருத்தமாயின்) \_\_\_\_\_
08. தகவல் கோரப்படும் விதமிடேஷனாற்றலை கொட்டிடுவது—
  - சம்பந்தப்பட்ட வேலையை ஆவணங்களை, பதிவுகளைப் பிரசோதித்தல்
  - ஆவணங்கள் அல்லது பதிவுகளிலிருந்து குறிப்பெழுதல், பிரத்தெடுத்தல் அல்லது சுன்றியப்படுத்தப்பட்ட பிரதிகள்
  - பொருத்தகளின் சான்றிப்படுத்தப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
  - அத்தகைய தகவல் ஒரு கணியில் அல்லது ஏதேனும் வேறு சாதனத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பின், தகவலைப் பெறுவது CD/DVD/உள்க களஞ்சியம் / பதிவு நாாக்கள் / வீடியோ கேசப்புகள் / ஏதேனும் வேறு இலத்திரனியல் வடிவம் / அச்சுப் பிரதிகள்
09. வேண்டுகேண மேற்கொள்வதற்கான தகவலைப் பெற விரும்பும் மொழி \_\_\_\_\_
10. சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன (ஏதேனும் இருப்பின்)
  - \_\_\_\_\_
  - \_\_\_\_\_
  - \_\_\_\_\_
11. கோரிக்கையாளர் ஒர் இலங்கைப் பிரஜெயா? {ஆம்/இல்லை}

**திகதி:**

**இப்படி:**

RTI-02

**ஷ்டிப்**

திருச்சிருமதி/செல்வி ..... பதிவிலக்கப்:.....  
கோரிக்கை கிணை த்து திகதி: .....

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்தின் பிரிவு 24(3)இன் கீழ் தங்களின் ஆம் திகதிய பின்வரும் தகவலைக் கோரும் தகவல் கோரிக்கை கிணைக்கப்படுவதற்காக தங்களுக்கு அமியத்தருகின்றோம்.  
கோரப்படும் தகவல்: .....

தங்கள் கோரிக்கை பற்றிய எமது தீர்மானம் 14 நாட்களுக்குள் தங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு, வேலை நேரங்களில் பின்வரும் அலுவலருடன் தொடர்புகொள்ளவும்.  
தொடர்புகொள்ளும்போது உங்கள் கோரிக்கை தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பதிவிலக்கத்தைக் குறிப்பிடவும்.

தகவல் அலுவலரின் பெயர்:.....

—பதவி: .....

திகதி:.....

அலுவலச்சுடு:.....

தொலைபேசி இலக்கம்: : .....

மின்னஞ்சல்: .....

RTI-03

**தகவல் கோரிக்கைகள் பதில்**

பாரி வு இலை	விவரங்கள் பற்றி தூதிகள்	போர்ட்செயலான பின் பொதுமக்களுக்கு முகவரியை	பொதுமக்களுக்கு முகவரியை	தகவலின் நாடாக செயல்கூடமாக 1	தாடுத்தி ந் தீட்டி 27(3)இன் த்திட்டி தகவல் கோரும் விதம்	பொதுமக்கள் தூதிகள் தூதிகள் தூதிகள்	தீவிரமாக நாடாக தூதிகள் தூதிகள்	தாடுணை தீட்டி	தகவல் வாங்கிய தூதிகள்	தகவல் பார்ச்சன்பு மன் RTI பார்வே 05இன் தீக்கி
-------------------	----------------------------	---	----------------------------	--------------------------------------	---	---	---	------------------	-----------------------------	--

RTI-04

**தகவல் வழங்குவதற்கான தீர்மானம்**

கோரிக்கையின் பகுவ இலக்கம்:-

கோரிக்கை கிடைத்த திகதி:-

பகுரங்க அதிகார சமையின் பெயர்:-

01. நங்களின் .....இலக்கம் தகவல் வழங்குவதற்கான தீர்மானம் ஆகும் தகவலை கொண்ட விண்ணப்பத்தின் மூலம் சட்டத்தின் பிரிவு 25(1)இற்கு இணங்க கோரப்பட்ட தகவலை சுரு முறையை வழங்குவதற்குத் தீர்மானிக்கூடியோம் என்கைத் தெருவிக்கூடியோன்றை வழங்குமின்மீது பகுதியை மாற்றியிருப்பதற்குத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பின், தகவல் அதற்கான காரணங்களை விபரமாகவும் பிரிவு 5இன் ஏந்த வாசகத்தின் பகுதிகளை கீழ் விதிவிலக்கு மேற்கொள்ளப்பட்டது என்கைதற்கும் வேண்டும்)
02. நீடிட விபரிக்கப்பட்ட காரணங்களினால் டி.பி. சட்டத்தின் பிரிவு 5(....) இன் கீழ் தகவலின் பின்வரும் பகுதிகள் விலக்கலிக்கப்பட்ட வையாகக் கந்தப்படுவதால் அவற்றை வழங்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கூடியோம்:
03. தகவல்களை வழங்குவதற்காக அதற்கு அவசியமான கட்டுணர்த்துப் பாதுகாப்பு, காரசு, வங்கி உண்டியலாக அல்லது கொடுப்பனவைக் கட்டுணையாக அல்லது தபால் கட்டுணையாக அல்லது தபால் முத்தினாயாக எந்த அலுவலகத்தில் செலுத்தவும்.
04. கோரப்பட்ட கட்டுணத்துக் கொடுப்பதற்கு 14 நாட்களுக்கு தகவல்களை நூற் வழங்குவோம் தகவலை வழங்குவதற்கான கால்பாதுத்திற்கு ஏதேனும் நீடிட தேவைப்படும், அதையும் அதே கால்பாதுத்திற்கு நூற் காரணங்களும் தெரிவித்தோம்.
05. 4 ஆவதுபந்திசில்குறிப்பிட்ட வாருடேவரை காரணத்தகவல்களை சுங்கஞக்குகிணைக்காவிடின் அந்தகாலமிருந்து அன்றாடுத்திற்கு கால்பாதுக்கு ஏதேனும் நீடிட தேவைப்படும், அதையும் அதே கால்பாதுத்திற்கு நூற் காரணங்களும் தெரிவித்தோம்.

நீடிடத்தினிக்கப்பட்ட அலுவலர்:-

பெயர்: .....

பதவி:.....

முகவுமி: .....

தொடர்புகொள்ளுவதற்கான விபரங்கள்.....

தங்கள் உண்மையுள்ளது

.....  
தகவல் அலுவலர் (இப்படி)  
பெயரும் பதவிப்பு

திகதி:-

RTI-05

**தகவல் கோரிக்கை நிராகரிப்பு**

பதிவிலக்கம்:-

கோரிக்கை கிடைத்த திகதி:-

பகுரங்க அதிகார சமைப்பு:-

தங்களின் .....இம் திகதிய .....இம் இலக்க தகவலுக்கான கோரிக்கை சட்டத்தின் பிரிவு 7.....இன் பிரகாரம் விவகாரிக்கப்பட்டுள்ளதால் தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதால் அல்லது அது எவ்வளம் எது குடுக்காப்பில் அல்லது கட்டுபாட்டில் இல்லாத காணுத்தினால் அதனை நிராகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம் என்பதை தங்களுக்கு அறியபத்தறுகின்றோம்.

தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருப்பின் அதனை நின்கள் .....இல் பெய் முடியும்.

பேசுவே ஒள்ள வாசகத்தை தகவல் ஏற்கனவே நம்புவதற்கான தீர்மானத்தை நியாயப்படுத்தும் காரணங்கள்:

+

+

(கேவைக்கேற்றுவாரு மேலதிகமாக இத்தை அல்லது மேலதிக பங்கங்களைச் சேர்க்கவும்)

நின்கள் சட்டத்தின் பிரிவு 31(1) அல்லது 25(7)இன் கீழ் இந்தக் தீர்மானத்துக்கு ஏதிராக அல்லது சட்டத்தில் விதித்துறைக்கப்பட்ட கால வகையைக்கு இணங்கி ஓடுகவில்லை என்றும் அல்ப்படையில் பின்வரும் அலுவரிடம் 14 நா் களிலுள் மேன்முறைபொன்றை மேற்கொள்ளலாம். இந்தோக்கத்திற்காக நின்கள் 8A-10 படிவத்தைப் பயன்படுத்தலாம். எனினும் இந்தப் படிவம் தட்டாயானதல்ல படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை நின்கள் வழங்கினால் போதுமானது.

குறித்தவிக்கப்பட்ட அலுவலர்-

பெயர்: .....

பதிவி: .....

முகவரி: .....

மின்னஞ்சல்: .....

தங்கள் உண்மையுள்ள.

.....  
தகவல் அலுவலர் (ஆபை)  
பெயரும் பதிவிடும்

திகதி:-

RTI-06

திரு. திருமதி/ செல்வி.....

பதிலிலக்கம்:.....

கோரிக்கை கிடைத்த திகதி: .....

பகிரங்க அதிகார சடை: .....

#### தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நிற்பு

நாம் ஒ நகருக்கு அனுப்பிய .....இம் திகதிய RTI-04 தொடர்பாக,

தங்கள் .....இம் திகதிய .....இம் பதிலிலக்கத்தைக்கொண்ட விண்ணப்பத்தின் ஜாராக கோரிய தகவல்களை வழங்குவதற்கு நாம் தீர்மானித்தபோதிலும், கீழே கூட்டாக காரணங்களால் ஈடு வூர்மக் கடிதத்தில் விடித்துவருக்காய் 14 நாட்களிலும் வர்ணம் தகவல்களை வழங்க முடியாதுங்கூட வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளின்போய் எனவே, நாம் தகவல்களை வழங்குவதற்கான காலாய்வுக்கிடையான நிற்பு (முடிவுத் திகதி) வரை நடிக்கின்றோம்.

நீடிப்புக்கான காரணம் தொடர்பாக:

.....  
.....  
.....

இந்த நீடிப்பு தொடர்பாக நீங்கள் திருப்தியான யாவிடால், நீங்கள் பின்வரும் அலுவலருக்கு 14 நாட்டுகளினுள் மேன்முறையிடு செய்யலாம்.

துறித்தலிக்கப்பட்ட அலுவலர்-

பெயர்:.....

பதவி:.....

மகவரி:.....

தங்கள் உண்மையானால்

.....  
தகவல் அலுவலர் (ஒப்பம்)  
பெயரும் பதவியும்  
தொடர்பு விபரங்கள் (தொலைபேசி மற்றும் மின்னஞ்சல்)

**RTI-07**

திரு. திருமதி/ செல்வி.....

பதிலிலக்கம்.....

கோரிக்கை கிடைத்த திகதி: .....

பகிரங்க அதிகார சடை: .....

### 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்துக்கு இணங்க

தாங்கள் ..... (தகவல் வழங்கிய திகதி) ஆம் திகதி எமக்கு வழங்கிய அந்தாங்கத் தகவல் தொடர்பாக .....ஆம் திகதி அந்தத் தகவலை + தகவலின் ஒரு பகுதியை வழங்குமாறு கோரிக்கை ஒன்று எமக்குக் கிடைத்துள்ளது.

**கோர்ப்பாட் தகவல்**

.....  
.....  
.....

கோர்ப்பாட் தகவலை + தகவலின் ஒரு பகுதியை வழங்குவதற்கு தாங்கள் உடன்படிகளின்கவா இல்லையா என்பதை தபவு செய்து 7 நாட்களுக்குள் எமக்கு எழுத்தில் அறியக்கூடியது. தகவலின் ஒரு பகுதியை மாத்திரம் வெளியிடுவதற்கு தாங்கள் உடன்படின் தகவலின் எந்தப் பகுதியை வெளியிட கூடாது என விரும்புகின்றிருக்கின் என்றை அந்தக்கைய தகவல் ஏன் வெளியிடப்பாக கூடாது என்பதற்கான விபரமான விளக்கத்துடன் தெளிவாக எமக்கு அறிவிக்கவும்.

தங்கள் தீர்மானம் 7 நாட்களிலும் எங்குத் தெரிவிக்கப்பாடுவின் கூடுதல் திதின் பிரிவு 29(2)இன் கீழ் கோரப்பட்ட தகவலை நாம் வழங்குவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கோர்ப்பாட் தகவல் முழுவதையும் அல்லது தகவலின் ஒரு பகுதியை வெளியிடுவதற்கான தங்கள் அப் சேவையைப் பொருப்படுத்தாதுதகவலைக் கோருபவரினால் மேஜ்கோள்ஸ்பாடும் பேரின்முறையில் இருப்பை பில் வெளிப்படுத்தாவையின் தனிப்பாட் கரிசனையை விட தகவலை வெளியிடுதல் முக்கியானது எனRTI-ஆணைக்குமுதிர்மனியின் இறுதியில் கோர்ப்பாட் தகவலை வெளியிடுமாய் அது எம்மைப் பணிக்கலாம் என்பதை தடைக்கற்றது கவனத்தில் கொள்ளலும்.

.....{ஓப்பப்}

தகவல் அல்லை

பெயரும் பதவியும்

தொலைபேசி இலக்கம்: .....

மின்வாஞ்சல்: .....

## **RTI 08**

திரு. /திருமதி/ செல்வி. ....

மேன்முறையிட்டு இல.: .....  
கோரிக்கை கிடைத்த திகதி: .....  
பாரிசுக் அதிகார சபை: .....

### **2016ஆம் ஆண்டின் தகவலுக்கான உரிமை சட்டத்திற்கிணங்க**

தங்கள் மேன்முறையிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

தங்களின் .....ஆம் பதிவிலக்கத்தைக் கொண்ட தகவலுக்கான கோரிக்கை தொடர்பாக தகவல் அலுவலரின் தீர்மானத்துக்கு எதிரான சட்டத்தின் பிரிவு 31(1)இன் கீழ் தங்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையிடு ஈசுக்குக் கிடைத்துள்ளது.

உங்கள் மேன்முறையிடு.....ஆம் திகதிய ..... பதிவிலக்கத்தைக் கொண்ட மேன்முறையிடுக் கடிவு செய்யப்படுவிரைவுடன் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஒரு மேன்முறையிடு தொடர்பான தீர்மானம் மேன்முறையிடு கிடைக்கப்பெற்று 3 வாரங்களினால் மேற்கொள்ளப்படும் எனக் கூறும் சட்டத்தின் 31(3)ஆம் பிரிவின்பால் தங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.

விசாரணைக்காக தாங்கள் சமுகமளித்தல் அவசியம் எனக் கருதினால், தாங்கள் சமுகமளிப்பதற்கான நேரத்தையும் திகதியையும் நான் அறியத்தருவேன்.

இதன் பின்னர், இந்த மேன்முறையிடு தொடர்பாக எம்முடன் தொடர்புகொள்ளும்போது அல்லது மேலும் விபரங்களை வழங்கும்போது மேலே தரப்பட்ட மேன்முறையிட்டு இலக்கத்தைக் குறிப்பிடவும்.

தங்கள் உண்மையுள்ள,

(ஒப்பு)  
குறித்தளிக்கப்பட்ட அலுவலர் (பெயரும் பதவியும்)  
தொலைபேசி இலக்கம்: .....  
மின்னஞ்சல்: .....

← - - - Formatted: Indent: Left: 0", Add space between paragraphs of the same style

**RTI-09**

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்திற்கிணங்க

மேன்முறையிட்டுப் பதிவு

மேன் முறை பிட்டு இல.	மேன்முறை பிட்டுத் திகதி	மேன்முறை பிட்டானில் யெறும் முகவரியிடம்	தொலை பேசி இல.	மேன்முறை பிட்டு பேசி இலக்க நிலைப்பு பிட்டுத் திகதி	முதலாவது மேன்முறையிடம் பிட்டுத்தொலை பேசி இலக்க நிலைப்பு பிட்டுத் திகதி	காரணங்கள்	காரணங்களை வழங்கும் கடிகார தின் திகதி
----------------------	-------------------------	--	---------------	--	--	-----------	--------------------------------------

**Formatted:** Add space between paragraphs of the same style

**Formatted:** Indent: Left: 0", Add space between paragraphs of the same style

**Formatted:** Indent: Left: 0"

**RTI 10**

**குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு**

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்.....

பகிரங்க அதிகார சமை:.....

← - - - Formatted: Indent: Left: 0"

**மேன்முறையீட்டுப் படிவம்**

01. மேன்முறையீட்டாளரின் பெயர்:.....

02. முகவரி:.....

03. தொலைபேசி இலக்கம் (ஏதேனும் இருப்பின்):.....

04. மின்னஞ்சல் முகவரி (ஏதேனும் இருப்பின்):.....

05. —தகவல் அலுவலரிடம் கோரிக்கை மேற்கொள்ளப்பட்ட திகதியும் பதிவிலக்கமும்:

06. தகவல் அலுவலரிடமிருந்து தங்களுக்கு ஒரு பதில் கிடைத்ததா? ஆம் / இல்லை:.....

(ஆம்/இல்லை தங்களிடம் ஒரு பிரதி இருப்பின் அதனை இணைக்கவும்; இன்றேவும் பதிவின் விபரங்களை வழங்கவும்)

07. மேன்முறையீட்டுக்கான அடிப்படை:

i. தகவலுக்காக கோரிய விண்ணப்பத்தை தகவல் அலுவலர் மறுக்கல் பிரிவு குறின் கீழ் அத்தகைய தகவல் வழங்குவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது என்னும் அடிப்படையில் தகவல் அலுவலர் தகவலை அனுகுவதற்கு மறுத்தல்

← - - - Formatted: Indent: Left: ~0.25", Add space between paragraphs of the same style

ii. சட்டத்தில் விதித்துறைக்கப்பட்ட கால வரையறைக்கு இணங்கி ஒழுகாமை

iii. தகவல் அலுவலர் பூர்த்தியற்றி தவறாக இட்டுச் செல்லும் அல்லது பொய்யான தகவலை வழங்கியுள்ளார்

iv. தகவல் அலுவலர் மேன்முறையீடு குறித்து விதித்துறையார்

v. தகவல் அலுவலர் தகவலை கோர்ப்பார் தகவலைக்கீல் வழங்குவதற்கு மறுத்தல்

vi. தகவல் அலுவலர் தகவலை கோர்ப்பார் தகவலை அனுகுவதைத் தலிப்பாற்றகாக தகவல் உருக்கலைக்கப்பட்டுள்ளது, அமில்வையாச் செய்யப்படுவது அல்லது தகவலை இப்பார்துள்ளது என நம்புவதற்கு நியாயமான ஏதுக்களை தகவலைக் கோருபவர் கொண்டிருத்தல்

vii. 14 நாற்கள் முடிவிட்டது மேலதிக காலம் கேண்டுள்ளது எற்றுக்கொள்ளப்படாதாது

← - - - Formatted: Indent: Left: 0"

விபரங்கள்:

.....  
.....  
.....  
.....

08. கோரப்பார் தகவல் பற்றிய கருக்கமான விபூம்: .....

09. குறித்துறைக்கப்பட்ட காலப்பகுதியிலுள் மேன்முறையீடு மேற்கொள்ளப்பாவிடன், தாமதித்திற்கான காரணம் [பிரிவு 31(5)]:

10. ஏதேனும் வேறு விபரங்கள்:.....

திகதி:.....

ஒப்பம்:

RTI 11

**கோரிக்கைகளை நிறுத்தல் பதில்**

பதி விலை	விண்ணப்பதாறி யின் பெயரும் முகவரியும்	RTI எண் 05இன் திட்டி	குழுவலீக்கப்பட்ட அலுவலரின் தீர்மானம்	நியாகரிக்கப்பட்ட திகதியும் இரண்டொன்னப்பட்ட நடவடிக்கையும்	2.ஆம் மேன்முறையில் இன் மிதான எண் அ.குழலின் தீர்மானம்	நடவடிக்கையும் திகதியும்
----------	--------------------------------------	----------------------	--------------------------------------	--	--	-------------------------

RTI-12

**தகவல் அலுவலர்களின் வியாம்**

தினைக்களத்தின் பெயரும் அலுவலகமும்	தகவல் அலுவலுகிள் குழுத்தவிக்கப்பட்ட அலுவலரின் பெயர்	பதவி	உத்தியோகபூர்வ முகவரி	தொலைபேசி இல.
-----------------------------------	---	------	----------------------	--------------

.....  
நியுவனத் தலைவர் (அலுவலரின் பெயர்)  
இலக்கியை

← - - - Formatted: Indent: Left: 0", Add space between paragraphs of the same style